

## TS Chamak Ghanam– Tamil Corrections –Observed till 28<sup>th</sup> February 2021

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
Chapter – angnavishnu, 1.1 Item no. – 68,	ம ஆத் <sup>1</sup> 4 <sub>த</sub> மத் <sup>1</sup> 4 <sub>தம்</sub> மே ச	ம ஆத் <sup>1</sup> 4 <sub>த</sub> மாத் <sup>1</sup> 4 <sub>தம்</sub> மே ச
Chapter – jaishtyam ca me, 1.2 Item no. – 102 Position – end portion	சர்த் <sup>1</sup> 3 <sub>த</sub> 4 <sub>ம்</sub> மே மே ருத் <sup>1</sup> 3 <sub>த</sub> 4 <sub>ஞ்ச</sub>	சர்த் <sup>1</sup> 3 <sub>த</sub> 4 <sub>ம்</sub> மே ம ருத் <sup>1</sup> 3 <sub>த</sub> 4 <sub>ஞ்ச</sub>
Chapter –Urk ca me, 1.4 Item no. – 115 Position – first part	ச மே மே ச ச மே நீவாரா	ச மே மே ச ச மே நீவாரா
Chapter – agniSca me, 1.6 Item no. – 19 Position – Starting Word	ஸரஸ்வதீ ச ச ஸரஸ்வதீ	ஸரஸ்வதீ ச ச ஸரஸ்வதீ
Chapter – a(gm)suSca me, 1.7 Item no. – 56 Position – towards end	சர்துக் <sup>1</sup> 3 <sub>ர</sub> ஹா ருதுக் <sup>1</sup> 3 <sub>ர</sub> ஹாஸ்ச மே	சர்துக் <sup>1</sup> 3 <sub>ர</sub> ஹா ருதுக் <sup>1</sup> 3 <sub>ர</sub> ஹாஸ்ச மே

Chapter – idmaSca me, 1.8 Item no. – 30 Position – middle portion	அதி <sub>4</sub> ஷ்வ <sub>1</sub> ணே <sub>1</sub> இத்ய <sub>4</sub> தி <sub>4</sub> . -- ஸவ <sub>1</sub> னே <sub>1</sub>	அதி <sub>4</sub> ஷ்வ <sub>1</sub> ணே <sub>1</sub> இத்ய <sub>4</sub> தி <sub>4</sub> . -- ஸவ <sub>1</sub> னே <sub>1</sub>
Chapter – idmaSca me, 1.8 Item no. – 69 Position – middle portion	அவ <sub>4</sub> ப் <sub>4</sub> ரு <sub>2</sub> த <sub>2</sub> . இத்ய <sub>4</sub> வ <sub>4</sub> -- ப் <sub>4</sub> ரு <sub>2</sub> த <sub>2</sub> :	அவ <sub>4</sub> ப் <sub>4</sub> ரு <sub>2</sub> த <sub>2</sub> . இத்ய <sub>4</sub> வ <sub>4</sub> -- ப் <sub>4</sub> ரு <sub>2</sub> த <sub>2</sub> :
Chapter – agniSca me, 1.9 Item no. – 18 Position – middle portion	அ <sub>1</sub> ஸ் <sub>1</sub> வ <sub>1</sub> மே <sub>4</sub> த <sub>4</sub> இத்ய <sub>1</sub> ஸ் <sub>1</sub> வ <sub>1</sub> -- மே <sub>4</sub> த <sub>4</sub> :	அ <sub>1</sub> ஸ் <sub>1</sub> வ <sub>1</sub> மே <sub>4</sub> த <sub>4</sub> இத்ய <sub>1</sub> ஸ் <sub>1</sub> வ <sub>1</sub> -- மே <sub>4</sub> த <sub>4</sub> :
Chapter – agniSca me, 1.9 Item no. – 40 Position – first and last portion (2 corrections here)	ரு <sub>3</sub> க் <sub>3</sub> ச <sub>1</sub> ச <sub>1</sub> ர் <sub>1</sub> க் <sub>3</sub> ரு <sub>3</sub> க் <sub>3</sub> மே <sub>1</sub> மே <sub>1</sub> ச <sub>1</sub> ர் <sub>1</sub> க் <sub>3</sub> ரு <sub>3</sub> க் <sub>3</sub> மே <sub>1</sub>	ரு <sub>3</sub> க் <sub>3</sub> ச <sub>1</sub> ச <sub>1</sub> ர் <sub>1</sub> க் <sub>3</sub> ரு <sub>3</sub> க் <sub>3</sub> மே <sub>1</sub> மே <sub>1</sub> ச <sub>1</sub> ர் <sub>1</sub> க் <sub>3</sub> ரு <sub>3</sub> க் <sub>3</sub> மே <sub>1</sub>
Chapter – garBASca me, 1.10 Item no. – 35 Position – middle portion	த் <sub>1</sub> ரி <sub>1</sub> வ <sub>1</sub> த் <sub>2</sub> யே <sub>1</sub> தி <sub>1</sub> த் <sub>1</sub> ரி <sub>1</sub> -- வ <sub>1</sub> த் <sub>2</sub> ஸா <sub>1</sub>	த் <sub>1</sub> ரி <sub>1</sub> வ <sub>1</sub> த் <sub>2</sub> ஸே <sub>1</sub> தி <sub>1</sub> த் <sub>1</sub> ரி <sub>1</sub> -- வ <sub>1</sub> த் <sub>2</sub> ஸா <sub>1</sub>

<p>AnuvAkam 10 Statement 57,58</p>	<p>ச றுஷபோ<sub>4</sub> மே ச றுஷப<sub>4</sub> (2 times)</p>	<p>சர்.ஷபோ<sub>4</sub> மே சர்.ஷப<sub>4</sub> (Sandhi missed out)</p>
<p>Chapter – garBASca me, 1.10 Item no. – 65</p>	<p>தே<sub>4</sub>னுர் தே<sub>4</sub>னுர் மே ச ச</p>	<p>தே<sub>4</sub>னுர் தே<sub>4</sub>னுர் மே ச ச</p>
<p>Chapter – garBASca me, 1.10 Item no. – 88 Position – towards end</p>	<p>ஸோத்ர<sub>௨</sub> ஸ்ரோத்ரம் ய்ஜ்ஞேன கல்பதாம்  </p>	<p>ஸ்ரோத்ர<sub>௨</sub> ஸ்ரோத்ரம் ய்ஜ்ஞேன கல்பதாம்  </p>
<p>AnuvAkam 11 Statement 87,88,89 (87 = 1 place, 88 = 1 place and 89 = 2 places)</p>	<p>ஷட்த்ரி<sub>௧</sub>ஸ்த<sub>2</sub> ஷட்த்ரி<sub>௧</sub>ஸ்த<sub>2</sub></p>	<p>ஷட்த்ரி<sub>௧</sub>ஸ்த<sub>2</sub> ஷட்த்ரி<sub>௧</sub>ஸ்த<sub>2</sub></p>
<p>Chapter – ekA ca me, 1.11 Item no. – 105 Position – middle</p>	<p>ச ப்ரஸுவஸ்ச ச ப்ரஸுவஸ்ச ச</p>	<p>ச ப்ரஸுவஸ்ச ச ப்ரஸுவஸ்ச ச</p>
<p>AnuvAkam 11 Statement 124</p>	<p>பௌ<sub>4</sub>வனஸ்ச ச பௌ<sub>4</sub>வனஸ்ச  </p>	<p>பௌ<sub>4</sub>வனஸ்ச ச பௌ<sub>4</sub>வனஸ்ச  </p>

## TS Chamak Ghanam– Tamil Corrections –Observed till 30th April 2020

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
anuvaakam 2 Statement 90 end	ச ச மே ப <sub>4</sub> விஷ்யத்	ச ச மே ப <sub>4</sub> விஷ்யத்
anuvaakam 3 Statement 5	ச மே மே ச ச ம ப்ரியம்	ச மே மே ச ச மே ப்ரியம்
anuvaakam 3 Statement 84	மே மே ஸ்னாமயச்ச சா	மே மே ஸ்னாமயச்ச சா
Statement 85	அனாமயச்ச சா நாமயத	அனாமயச்ச சா நாமயத
anuvaakam 4 Statement 1	கூ <sub>3</sub> ர்ச மே மே சோர் கூ <sub>3</sub> ர்ச	கூ <sub>3</sub> ர்க்ச மே மே சோர் கூ <sub>3</sub> ர்க்ச
anuvaakam 4 Statement 24,25,26(2times)	Combinations of க்ருஷிர் க்ருஷிர்	க்ருஷி: க்ருஷிர் (visargam stands and is jihvAmulyA)

anuvaakam 5 Statement 29,30,31	Combination of ஸ்யாம <u>ய</u> ஸ்யாமம்	ஸ்யாம <u>ய</u> ஸ்யாமம்
anuvaakam 5 Statement 84	ச <u>மே</u> <u>மே</u> ச ச <u>மே</u> ஸக்தி:	ச <u>மே</u> <u>மே</u> ச ச <u>மே</u> ஸக்தி:
anuvaakam 6 Statement 5	ச <u>மே</u> <u>மே</u> ச ச <u>ம</u> ஸோம:	ச <u>மே</u> <u>மே</u> ச ச <u>மே</u> ஸோம:
anuvaakam 7 Statement 16	ச <u>மே</u> <u>மே</u> ச ச <u>மே</u> ஸந்தர்யாமோ	ச <u>மே</u> <u>மே</u> ச ச <u>மே</u> ஸந்தர்யாமோ
anuvaakam 7 Statement 34 Padam title	34. ப்ரதிப்ரஸ்தா <sub>2</sub> ன:	34. ப்ரதிப்ரஸ்தா <sub>2</sub> ன:
anuvaakam 7 Statement 37 Padam title	ஸாக்ரோ   ச   மே	ஸாக்ர:   ச   மே
anuvaakam 7 Statement 62	ச ம ஐந்த் <sub>3</sub> ராக் <sub>3</sub> ன:	ச ம ஐந்த் <sub>3</sub> ராக் <sub>3</sub> ன:

anuvaakam 7 Statement 77	ச மெ மெ ச ச ம ஆதி <sub>3</sub> த்ய	ச மெ மெ ச ச ம ஆதி <sub>3</sub> த்ய
anuvaakam 8 Statement 23	ச மெ மெ ச ச ம உபரவா	ச மெ மெ ச ச ம உபரவா
anuvaakam 8 Statement 27 to 30 Padam titles 27,28,29 (4 instances)	அதி <sub>4</sub> ஸவ்ணே ஸதி <sub>4</sub> ஷவ்ணே ஸதி <sub>4</sub> ஷவ்ணே (no avagraham when அதி <sub>4</sub> ஷவ்ணே comes after அதி <sub>4</sub> ஷவ்ணே	அதி <sub>4</sub> ஷவ்ணே ஸதி <sub>4</sub> ஷவ்ணே அதி <sub>4</sub> ஷவ்ணே அதி <sub>4</sub> ஷவ்ணே is pragraha
anuvaakam 9 Statement 5	மேஸர்கோ ஸர்கோ மே ச ச	மேஸர்கோ ஸர்கோ மே ச ச
anuvaakam 9 Statement 33	ஸக்வரீ ரங்கு <sub>3</sub> லயோ ரங்கு <sub>3</sub> லய: ஸக்வரீ: (visargam of angulayaH has 's' notation)	ஸக்வரீ ரங்கு <sub>3</sub> லயோ ஸங்கு <sub>3</sub> லய: ஸக்வரீ: (following a of angulayaH becomes ஸ)

anuvaakam 11 Statement 51 Padam Title	51. நவ்விஸ்ரதி:   ச   மே	51. நவ்விஸ்ரதி:   ச   மே
anuvaakam 11 Statement 65	மேஷ்டெள வஷ்டெள மே	மேஷ்டா வஷ்டெள மே (sandhi correction)
Chapter 12 IdA devahUH  Statement 5  Statement 7 start      Statement 8 (2 instances extra ன்)	ருக்தா <sub>2</sub> ம்தா <sub>3</sub> ன் ந்யுக்தா <sub>2</sub> ம்தா <sub>3</sub> னி  ப் <sub>3</sub> ருஹஸ்பதி ருக்தா <sub>2</sub> ம்தா <sub>3</sub> ன் ந்யுக்தா <sub>2</sub> ம்தா <sub>3</sub> னி துக்தா <sub>2</sub> ம்தா <sub>3</sub> ன் ந்யுக்தா <sub>2</sub> ம்தா <sub>3</sub> னி	ருக்தா <sub>2</sub> ம்தா <sub>3</sub> ந்யுக்தா <sub>2</sub> ம்தா <sub>3</sub> னி  ப் <sub>3</sub> ருஹஸ்பதி ருக்தா <sub>2</sub> ம்தா <sub>3</sub> ந்யுக்தா <sub>2</sub> ம்தா <sub>3</sub> னி  துக்தா <sub>2</sub> ம்தா <sub>3</sub> ந்யுக்தா <sub>2</sub> ம்தா <sub>3</sub> னி (anudAttam on ஹ) (extra ன் deleted)

Chapter 12 IdA devahUH  Statement 9	உ <sub>2</sub> க்தா <sub>2</sub> ம <sub>2</sub> தா <sub>3</sub> னி <sub>1</sub> த்ய <sub>1</sub> க்த <sub>2</sub> -- ம <sub>2</sub> தா <sub>3</sub> னி <sub>1</sub>	உ <sub>2</sub> க்தா <sub>2</sub> ம <sub>2</sub> தா <sub>3</sub> னி <sub>1</sub> த்ய <sub>1</sub> க்த <sub>2</sub> -- ம <sub>2</sub> தா <sub>3</sub> னி <sub>1</sub>
Chapter 12 IdA devahUH Statement 15 & 16 Padam title	மாத <sub>2</sub> :	மாத <sub>2</sub> :   (anudAttam for mA)
Chapter 12 IdA devahUH Statement 15	உ <sub>3</sub> த்யா <sub>3</sub> ஸ <sub>3</sub> ஸா <sub>3</sub> ஸ்ரு <sub>3</sub> ஷே <sub>3</sub> ண் <sub>3</sub> யா <sub>3</sub>	உ <sub>3</sub> த்யா <sub>3</sub> ஸ <sub>3</sub> ஸா <sub>3</sub> ஸ்ரு <sub>3</sub> ஷே <sub>3</sub> ண் <sub>3</sub> யா <sub>3</sub>



## TS Chamak Ghanam– Tamil Corrections –Observed till 31st January 2019

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
<b>anuvaakam 3</b> <b>Statement 54,55,56</b>	ஸம் <sup>2</sup> வித் <sup>2</sup> ஸம் <sup>2</sup> வி 4 instances of samvit following samvit with respective grammatical changes)	ஸம் <sup>2</sup> வித் <sup>2</sup> த் <sup>2</sup> ஸம் <sup>2</sup> வி (த் <sup>2</sup> added in addition to த் <sup>2</sup> for better representation of the stress on mahaprana.
<b>anuvaakam 7</b> <b>Statement 28,29,30</b>	சா <sup>  </sup> ப் <sup>  </sup> வி <sup>  </sup> னா <sup>  </sup> ஸ <sup>  </sup> ப் <sup>  </sup> வி <sup>  </sup> னோ <sup>  </sup> (joining padams ASvinaH with ASvinaH	ஆ <sup>  </sup> ப் <sup>  </sup> வி <sup>  </sup> ன <sup>  </sup> ஆ <sup>  </sup> ப் <sup>  </sup> வி <sup>  </sup> னோ <sup>  </sup> (visargam only drops before 'A' no elision to avagraha- for 28.29) ஆ <sup>  </sup> ப் <sup>  </sup> வி <sup>  </sup> ன <sup>  </sup> ஆ <sup>  </sup> ப் <sup>  </sup> வி <sup>  </sup> ற் <sup>  </sup> ச <sup>  </sup> (similar for 30)
<b>anuvaakam 8</b> <b>Statements 27,28,29</b>	ஸ <sup>1</sup> தி <sup>1</sup> <sub>4</sub> ஷ <sup>1</sup> வ <sup>1</sup> ணே <sup>1</sup> அதி <sup>1</sup> <sub>4</sub> ஷ <sup>1</sup> வ <sup>1</sup> ணே <sup>1</sup> (joining adhiShavaNE with adhiShavaNE) following 'a' should elide to avagraha	ஸ <sup>1</sup> தி <sup>1</sup> <sub>4</sub> ஷ <sup>1</sup> வ <sup>1</sup> ணே <sup>1</sup> ஸ <sup>1</sup> தி <sup>1</sup> <sub>4</sub> ஷ <sup>1</sup> வ <sup>1</sup> ணே <sup>1</sup> Four instances, 1 each in 27,28. Two times in 29.

---

<b>Section 12 IdA EvahUR Statements 39,40</b>	<b>பிதரோன்வனு</b> (joining Padams pitaraH+anu+anu) pitarO+anu 'a' elides.	<b>பிதரோன்வனு</b> (avagraha missed out once each in 39 and 40)